20th September 1958]

(*b*) the cottage industries, if any, proposed to be started during 1958–59 in Sivaganga taluk?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) & (*b*) No cottage industry has been started in Sivaganga taluk nor is any proposed to be started during 1958–59.

Young Convicts

* 362 *Q.*—SRI P. G. MANICKAM : கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

(அ) சென்னை ராஜ்யத்திலிருக்கும் எந்தெந்த சிறைச்சாலைகளிலே எத்தனை எத்தனை இளங் குற்றவாளிகள் இருக்கிறார்கள் ?

(ஆ) இவர்களுடைய எதிர்கால வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) The number of young convicts and the jails in which they are confined are as follows :—

Borstal School, Palayamkottai	445
Central Jail, Salem	87
Central Jail, Cuddalore	46
Central Jail, Coimbatore	229
Central Jail, Madras	160
Central Jail, Tiruchirappalli	164
Central Jail, Madurai	85
Central Jail, Vellore	204
District Jail, Pudukkottai	99
State Jail for Women, Vellore	23

(*b*) In order to enable the convicts to become good citizens and lead a peaceful and industrious life after their release, the following facilities are provided :—

((1) They are given compulsory education up to the elementary stage and are encouraged to appear privately for E.S.L.C. Examination, if they so desire.

(2) They are also given vocational training in any one of the industries that are available in the jail.

(3) They are given compulsory physical training by qualified instructors and are allowed to take part in out-door games.

(4) Their spiritual needs are also met with the help of moral and religious lecturers, who impart lectures to them once a week.

SRI A. A. RASHEED : Among the young convicts, may I know how many are girls, Sir?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : I have given the number as 23. They are confined is the Women's Jail, Vellore.

Sri K. B. S. MANI : இப்போது அமைச்சர் அவர்கள் அளித்த பதிலிலிருந்து இளம் குற்றவாளிகளுக்கு கல்வித் துறையிலும், தொழில் துறையிலும் நல்ல பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் அதே முறையில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளிவரும் போது அவர்களுக்கு உத்தியோகம் கொடுப்பதும், தொழில் செய்வதற்குப் பொருள் உதவியும் கொடுக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

The Hon. Sri M. BHAKTAVATSALAM : அவர்கள் இதைவிட்டு வெளியேறும்போது என்ன என்ன உதவி அளிக்கலாம் என்று கவனம் செலுத்த வேண்டுமோ அவ்வளவும் கவனித்துச் செய்யப்படுகிறது.

Sri P. U. SHUNMUGAM : படித்துவிட்டு வெளியேறுகிற இளம் குற்றவாளிகளுக்கு அரசாங்கத்தில் உத்தியோகம் கொடுக்கப்படுமா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : உத்தியோகம் கொடுப்பது தரத்தைப் பற்றியது.

Sri A. GOVINDASAMY : இளம் குற்றவாளிகளுக்கு இ.எஸ்.எல்.ஸி. வரையில் படிப்பதற்கு வசதி அளிக்கப்படுவதாகச் சொன்னார்கள். எஸ்.எஸ். எல். ஸி. வரையில் படிக்க வசதி செய்து கொடுக்கப்படுமா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : படிக்க விரும்பினால் வசதி செய்து கொடுக்க உத்தேசிக்கப்படும்.

Sri M. JAGANNATHAN : Sir, may I know who are these young convicts and whether they are different from juveniles? If they are different, how are they different?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : There is no difference. It all depends on the age-limit that the Act prescribes from time to time.

Rural water-supply

*363 *Q.*—Sri P. G. MANICKAM : Will the Hon. the Minister for Revenue be pleased to state the amount spent district-wise for the Comprehensive Scheme for Rural Water-supply in the State from 1st October 1957 up to 31st March 1958?

The Hon. Sri M. A. MANICKAVELU : A statement[a] is placed on the table of the House.

Sri P. G. MANICKAM : 1957–58-ம் பட்ஜெட் நிதி வருடத்தில் கிராமத் தண்ணீர் சப்ளைக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? செலவழிக்கப்படாமல் கவர்மெண்டுக்குத் திரும்பிவிட்ட தொகை எவ்வளவு ?

The Hon. Sri M. A. MANICKAVELU : ஒதுக்கப்பட்டது 36 லட்சம். இங்கே குறிப்பிலே அக்டோபர் 1957-ல் இருந்து மார்ச் 1958 வரைக்கும் 26 லட்சத்து 71 ஆயிரம் செலவழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு நான்கைந்து மாதங்களுக்குப் புள்ளிவிவரம் இல்லை. இந்தக் காலத்திலும் பணம் செலவிடப்பட்டிருக்கும். ஆகவே ஏறக்குறைய ஒதுக்கப்பட்ட பணம் செலவாகியிருக்கலாம்.

Sri N. R. THIAGARAJAN : மதுரைக்குச் செலவிடப்பட்ட தொகை மிகக் குறைவு இல்லையா என்பதற்கு "இல்லை" யென்றார்கள். இங்குள்ள ஸ்டேட்மெண்டிலும் இதர இடங்களில் லட்சக்கணக்காகச் செலவிடப்பட்டிருக்கும்போது மதுரைக்கு 53 ஆயிரம் தான் செலவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது நியாயமா ? தர்மமா ?

[a] Printed as Appendix II on page 400 infra.